

Tamil Murli Quiz 27-03-2015

தமிழ் முரளி வினாடி-வினா

முரளியினை மறுமுறை நினைவுற உதவும் வினாடி-வினா. இன்றைய முரளியிலிருந்தே கேள்விகள் கேட்கப்படும்.

இங்கே கிளிக் செய்க: 20 நிமிட முரளியின் எம்பி3 கோப்புகள் மற்றும் பழைய வினாடி-வினா.abc

Q.1) சரியா தவறா என்று குறிக்கவும்:

உலகத்தில் இருக்கும் அனைத்து ஆத்மாக்களும் தேக அபிமானிகளே. அதனால் தான் நீங்கள் ஆத்ம அபிமானி ஆகவேண்டும் என்று பாபா கூறுகிறார்.

- A. ☒ சரி
B. ☐ தவறு

Q.2) சரியான விடைகளை பொருத்துக:

	Choice	Match
A	கவர்ந்து இழுப்பது	தூய்மையான ஆத்மா
B	லட்சுமி-நாராயணருக்கு	கிருஷ்ணரை போன்ற மகிமை கிடையாது
C	மராமத(பழுது) பார்க்கும் வேலை செய்பவர்கள்	துறவற சந்யாசிகள்
D	பாரதம் தான்	தூய்மையான தேசம். செல்வந்த தேசம்
E	நாம் சகோதரன் சகோதரி ஆவது	சங்கமயுகத்தில் பாபா வந்து படைப்புக்களை உருவாக்கும் போது
F	பாபாவின் குழந்தை ஆனால்	ஆஸ்தி கிடைக்கும்

Q.3) சரியான விடையை தேர்ந்தெடுக்கவும்:

சக்கரத்தை தெரிந்து கொண்டவரைத்தான் _____ என்று சொல்ல முடியும்

- A. ☐ ஞானம் நிறைந்தவர்
B. ☐ திரிகால தரிசி
C. ☒ படைப்பவர்
D. ☐ சக்ரவர்த்தி ராஜா

Q.4) சரியான இரண்டு விடைகளை தேர்ந்தெடுக்கவும்

இந்த நேர்ரம் உங்களுடைய வாழ்க்கை மிக மிக மதிப்பானது. என்?

- A. ☐ பதீத ஆத்மா தன்னுடைய பாவங்களை எல்லாம் போக்கிக்கொல்கிறது
B. ☐ நரனிலிருந்து நாராயணன் ஆவதற்கு தந்தை படிப்பு சொல்லி கொடுக்கிறார்.
C. ☒ நீங்கள் எல்லைக்குட்பட்டதிலிருந்து எல்லைக்கப்பாற் பட்ட நிலைக்கு வந்துள்ளீர்கள்
D. ☒ நாம் இந்த உலகத்திற்கு நன்மை செய்யக்கூடியவர்கள் என்பதை அறிந்துள்ளீர்கள்

Q.5) சரியான மூன்று விடைகளை தேர்ந்தெடுக்கவும்

பபாவினுடைய ஆஸ்தியின் அதிகாரம் எந்த முயற்சியினால் கிடைக்கிறது?

- A. ☐ அமிர்தவேலையில் எழுந்து பாபாவை நினைவு செய்ய வேண்டும்
B. ☒ சகோதர, சகோதரன் என்ற பார்வை இருக்க வேண்டும்
C. ☒ ஆண், பெண் என்ற உணர்வு வெளியேற வேண்டும்
D. ☒ பபாவினுடைய குழந்தை ஆகவேண்டும்

Q.6) சரியா தவறா என்று குறிக்கவும்:

எப்படி ஆத்மாவோ அப்படி சரீரம் கிடைக்கிறது

- A. ☒ சரி
B. ☐ தவறு

Q.7) சரியா தவறா என்று குறிக்கவும்:

பதீத பாவனர் என்று சொல்லும் பொது மனிதர்கள் ஸ்ரீ கிருஷ்ணரை நினைப்பதில்லை. அவர்கள் பகவானைத்தான் நினைவு செய்கிறார்கள்

- A. ☒ சரி
B. ☐ தவறு

Q.8) சரியான விடையை தேர்ந்தெடுக்கவும்

சந்யாசிகள் ஒருபோதும் கூற முடியாத யுக்தி எது?

- A. ☒ சதோ பிரதானமாகாமல் நீங்கள் முக்தி ஜீவன் முக்திக்குச் செல்ல முடியாது
B. ☐ பதீத பாவனை கங்கை இல்லை. சிவ பாபா தான்
C. ☐ தந்தையின் குழந்தைகள் ஆனால் தான் தந்தையின் ஆஸ்தி கிடைக்கும்
D. ☐ இப்பொழுது வீட்டிற்கு வாபஸ் செல்ல வேண்டும். ஆகவே தூய்மை ஆகுங்கள்.

Q.9) இன்றைய வரதானத்தின் ஆதாரத்தில் கோடிட்ட இடத்திற்கு சரியான விடையை தேர்ந்தெடுக்கவும்

ஒரு பாபாவைத் தவிர வேறு யாருமில்லை. இந்த நினைவின் மூலமாக _____ ஆகுங்கள்.

- A. ☐ டபுள் லைட் பரிஷ்தா
B. ☐ அசரீரி ஆத்மா
C. ☒ பந்தன் முகத், யோகயுகத்
D. ☐ சொர்கத்தின் அதிகாரி

Q.10) இன்றைய சுலோகனின் ஆதாரத்தில் கோடிட்ட இடத்திற்கு சரியான விடையை தேர்ந்தெடுக்கவும்

_____ என்ற அதிகப்படியான உணவை சாப்பிடாதீர்கள். அப்போது பருமனாகக்கூடிய வியாதியிலிருந்து காப்பாற்றப்படுவீர்கள்.

- A. ☐ எதிர் மறையான எண்ணங்கள்
B. ☒ வீணான எண்ணங்கள்
C. ☐ ஜர்முகி ஜக்முகி
D. ☐ திருப்தி சந்தோஷம்